



மன்னா..



பொழிவு : 17

FEBRUARY 2025

ஆகாரம் : 02

நீங்கள் நியாயத்தைக் கைக்கொண்டு,

நீதியைச் செய்யுங்கள்,

என் இரட்சிப்பு வரவும்

என் நீதி வெளிப்படவும்

சம்பமாயிருக்கிறது.

ஏசாயா 56:1



UPCOMING EVENTS

02
Feb '25

⌚ 6:30am

CHURCH PICNIC

C.S.I. TAMIL PARISH AL AIN, UAE

Sunday

23
Feb '25

⌚ 10:30am - 02:30pm

MINISTRY LEADERS RETREAT SERVICE

Kanad hospital Majlis - Al Ain

Sunday

PENDING

03
Mar '25

⌚ 7:30pm - 09:30pm

MISSION SATURDAY

Evangelical Church Campus
Kanad hospital - Al Ain

Wednesday

03
Mar '25

⌚ 7:30pm - 09:30pm

ASH WEDNESDAY SERVICE 40 DAYS LENT DAILY SERVICE

Kanad hospital Majlis - Al Ain

02
Feb '25

⌚ 6:30am

CHURCH PICNIC

C.S.I. TAMIL PARISH AL AIN, UAE

Sunday

23
Feb '25

⌚ 10:30am - 02:30pm

MINISTRY LEADERS RETREAT SERVICE

Kanad hospital Majlis - Al Ain

Sunday

FROM THE PASTOR'S DESK



ஆயர் மடல் அன்பிற்கினியவர்களே, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருப்பெயரில் நல்வாழ்த்துக்கள்.

இந்த ஆண்டின் இரண்டாம் மாதத்தைக்காணச் செய்த ஆண்டவருக்கு துதி ஸ்தோத்திரங்களை ஏற்றெடுப்போம்.

அன்பிற்கினியவர்களே, இக்காலச் சூழலில் தனிமனித வாழ்வு, குடும்ப வாழ்வு, சமுதாய வாழ்வு, உலகலாகிய நாடுகளின் வாழ்வு என எங்கும் அமைதியற்ற சூழலே வளர்ந்து வருகின்றது. இந்நிலையில் ஒரு மெய் கிறிஸ்தவராக அமைதியை நிலைநாட்டி, வாழ்வில் வாழ்ந்து காண்பித்திடவே சமாதான பிரபுவாகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்மை வருந்தி அழைக்கிறார்.

"சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்" மத்தேயு 5:9

பிப்ரவரி மாதத்தில் சிறப்புக் குரிய நாட்கள் பல கடைப்பிடிக்கப்படுகின்றன. அவற்றுள் பிப்ரவரி 20ஆம் தேதி சமூக நீதிக்கான தினம் அதாவது உலக நீதி நாள் (WORLD DAY OF SOCIAL JUSTICE) என்று

ஐக்கிய நாடுகளின் சபை அறிவித்து, உலகெங்கிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் நோக்கம் சமூக நீதியை மேம்படுத்துவதற்கும், வறுமையைப் போக்கவும், வேலையின்மையின் பிரச்சனைகளை கையாளும் முயற்சிகளை ஊக்குவிக்கவும் இந்நாள் அங்கீகரிக்கப்படுகின்றது. காரணம் மனுக்குலத்திற்கான இன்றைய மிக முக்கிய தேவையாக இருப்பது நீதி மற்றும் அமைதி என்பதே. இதனை கிறிஸ்தவராக ஜெபத்துடன் ஆண்டவருக்கு சாட்சியாக வாழ்ந்து காண்பிக்க ஒவ்வொருவரும் நம்மை அர்ப்பணிப்போம்.

நியாயத்தைக் கைக் கொள்ளுங்கள்:

திருமறையில் ஏசாயா தீர்க்கர் வழியாக கர்த்தர் கூறுவது, நீங்கள் நியாயத்தை கடைப்பிடியுங்கள் என்று ஏசாயா 56:1-ல் கூறுகிறார். ஆதியாகமம் 18:19-ல் ஆபிரகாமிடம் கர்த்தர் தாமே அறிந்துள்ளதாக கூறுவது, ஆபிரகாம் தன் பிள்ளைகளுக்கும், அவர் தம் சந்ததிக்கும் நீதி நியாயத்தை செய்யுங்கள், அதன்படி வாழுங்கள் என்று கட்டளையிடுவார் என்று குறிப்பிடுகின்றார்.

கர்த்தரை நம்பி நன்மை செய்து, உன் வழியை கர்த்தருக்கு ஒப்புவித்து வாழும் போது அவர் உன் நீதியை வெளிச்சத்தைப் போலவும் உன் நியாயத்தை பட்டப் பகலைப் போலவும் விளங்க பண்ணுவார் என்று சங்கீதம் 37:3-6 வரையில் தாவீது பாடுகிறார்.

நீதியைச் செய்யுங்கள்:

ஏசாயா தீர்க்கர் வழியாக (ஏசாயா 56:1) கர்த்தர் வலியுறுத்திக் கூறுவது, நீங்கள் நீதியைச் செய்யுங்கள் என்பதே. நியாயத்தைக் கடைபிடித்து, நீதியாய் வாழும் போது விடுதலை வாழ்வு அனைவருக்கும் மலரும்.

இஸ்ரவேல் மக்களுக்கு கர்த்தர் கூறியது நமக்குமானது, நீ பிழைத்து உனக்கு கர்த்தர் கொடுக்கிற தேசத்தை சுதந்தரித்துக் கொள்ள நீதியைப் பின்பற்றுவாயாக என்பதே. (உபாகமம் 16:20) சிந்தித்து ஒவ்வொருவரும் நீதியுடன் வாழ ஆண்டவர் நம்மை அழைக்கின்றார்.

நிறைவாக, நாம் வாழும் இப்புவியில் அமைதி நிலைவிட, நியாயத்தை கடைபிடிப்பவர்களாக, நீதியாக வாழ்பவர்களாக நம்மை ஆண்டவர் இயேசுவின் திருப்பாதத்தில் ஒப்படைப்போம்.


ஆண்டவர் இயேசுவுக்கு அன்பாயிருந்த சீடர் யோவான் 1யோவான் 3:7-ல், பிள்ளைகளே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நீதி உள்ளவராக இருப்பது போல அவரின் பிள்ளைகளாகிய நீங்களும் நீதியாக வாழுங்கள் என்று அழைக்கிறார்.

பிரியமானவர்களே, உலகில் நீதி நியாயம் நிலைத்திட, அமைதி ஓங்கிட உண்மையுள்ள சிறு கருவிகளாக நாம் மாறுவோம், ஆண்டவருக்கு சாட்சியாக வாழ்வோம். ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக, ஆமென்.



God blesses those
who work for peace,
for they will be
called the children
of God.

Matthew 5:9



இறைப்பணியில்,
ஆயர்.

Rev. S. Baktha Thiyagarajan

இரண்டு காசு போட்ட விதவை



மாற்கு 12:41-44, லூக்கா 21:1-4

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருப்பெயரில் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் ஸ்தோத்திரங்களையும் அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த பூமியில் வாழ்ந்த நாட்களில் ஒரு சில நபர்கள் அவரால் பாராட்டப்பட்டனர்.

- நாற்றுக்கதிபதியின் விசுவாசத்தைக் கண்டு, இயேசு கிறிஸ்து இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை (மத்தேயு 8:10) என்று பாராட்டினார்.
- சகேயுவை இவனும் ஆபிரகாமுக்கு குமாரனாய் இருக்கிறான் (லூக்கா 19:9) என்று பாராட்டினார். கானானியப் பெண்ணை நோக்கி உன் விசுவாசம் பெரிது என்று பாராட்டினார் (மத்தேயு 15:28)
- லாசருவின் சகோதரி மரியாளிடம் தன்னை விட்டு எடுபடாத நல்ல பங்கைத் தெரிந்து கொண்டாள். (லூக்கா 10:42)

இவ்வாறு பாராட்டைப் பெற்றவர்தான் இந்த இரண்டு காசு போட்ட விதவையும் ஆவார். ஜெப ஆலயத்தில் இயேசு காணிக்கை பெட்டிக்கு முன்பாக உட்கார்ந்து ஜனங்கள் காணிக்கை பெட்டியில் காணிக்கை போடுகிறதை பார்த்துக் கொண்டிருந்தார். ஐசுவரியவான்கள் அநேகர் அதிகமாய் போட்டார்கள், இந்த விதவையோ இரண்டு காசு போட்டாள். அவள் தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் போட்டதால், இயேசு சீடர்களிடம் மற்ற எல்லாரைப் பார்க்கிலும் இந்த ஏழை விதவை அதிகமாய் போட்டாள் என்று கூறினார். மற்ற எல்லாரும் தங்கள் பரிபூரணத்தில் இருந்து எடுத்துப் போட்டார்கள், ஆனால் இவளோ தன் வறுமையிலிருந்து, தன் வாழ்வுக்கு உண்டாயிருந்த பணம் முழுமையும் போட்டுவிட்டாள் என்று பாராட்டினார்.

அவள் கொடுத்த இரண்டு காசு மிகவும் சொற்பமான பணம்தான், ஆனால் அவள் மனப்பூர்வமாய் கொடுத்தாள். அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக் கடவன். உற்சாகமாய் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாய் இருக்கிறார். (2கொரிந்தியர் 9:7)

எனவே, மனப்பூர்வமாய் காணிக்கையை செலுத்த வேண்டும். காணிக்கை செலுத்துவதை குறித்து நமது ஆண்டவர் இஸ்ரவேல் ஜனங்களுக்கு சொன்னது மனப்பூர்வமாய், உற்சாகத்துடன் கொடுப்பவன் எவனோ அவனிடத்தில் எனக்கு காணிக்கை வாங்குவீர்களாக. என்று யாத்திராகமம் 25:2-ல் கூறுகிறார். நாமும் உற்சாகத்தோடும்

மனப்பூர்வமாகவும் காணிக்கை செலுத்துவது தான் அவருக்கு விருப்பம். அனைத்தும் கர்த்தருடையது அவரிடத்தில் இருந்து வாங்கி, அவருக்கு கொடுக்கின்றோம். நாம் கொடுக்கும் காணிக்கை இருதயத்திலும், நமது சிந்தையிலுமிருந்து புறப்பட வேண்டும். அவ்வாறு மனப்பூர்வமாய் கொடுக்கும் காணிக்கையை ஆண்டவர் ஏற்றுக்கொள்கிறார்.

நாமும் மனப்பூர்வமாக நம்மையும், நமக்கானதையும் ஆண்டவருக்கே ன்று செலுத்துவோம். மனிதர்கள் முகத்தை பார்க்கிறார்கள், நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவோ உள்ளத்தை ஆராய்ந்து அறிகிறார். எனவே, ஆண்டவருக்கு நாம் ஒவ்வொருவரும் அர்ப்பணிப்போடு செயல்படுவோம். ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்மை ஆசீர்வதிப்பாராக, ஆமென்

LET EACH MAN GIVE ACCORDING' AS HE HAS
DETERMINED IN HIS HEART, NOT
GRUDGINGLY OR UNDER COMPULSION, FOR
GOD LOVES A CHEERFUL GIVER.

2 CORINTHIANS 9:7

இறைப்பணியில்,
ஆயரம்மா

Mrs . P. Velanganni



செயலர் மடல்



கர்த்தருக்குள் பிரியமான திருச்சபை
மக்களுக்கு அன்பின் வாழ்த்துக்கள்.
கர்த்தருடைய பெரிதான கிருபையால்
ஸ்போர்ட்ஸ் மீட் சிறப்பாக நடந்து முடிந்தது.
அதற்கு பெரிதும் உதவியாக இருந்த
திரு.நேசமணி அண்ணன் அவர்களுக்கு
மனமார்த்த நன்றிகள் பல.. அதேபோல்
இந்தாண்டு இன்ப சுற்றுலாவிலும் அனைவரும்
பங்குபெற அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

உங்கள் சிந்தனைக்கு,

வாழ்வுத்தரும் வசனங்கள்

யோவான் 6:68 (59—69) பேதுரு: ஆண்டவரே,
யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள்
உம்மிடத்தில் உண்டே.

1. கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது
நீதிமொழிகள்: 30:5—6 தேவனுடைய
வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள். சங்கீதம்
18:30; 2சாமுவேல் 22:31

2. கர்த்தருடைய வசனம் சத்தியமானது
சங்கீதம் 119:160 உம்முடைய வசனம்
சமூலமும் (சகலமும்) சத்தியம் யோவான் 17:17;
சங்கீதம் 33:4; வெளிப். 21:5

3. கர்த்தருடைய வசனம் ஜீவனுள்ளது
யோவான் 6:63 ஆவியே உயிர்ப்பிக்கிறது,
மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான்
உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள்
ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது.

எபிரெயர் 4:12; யாக்கோபு 1:21

4. கர்த்தருடைய வசனம் இனிமையானது
சங்கீதம் 119:103 உம்முடைய வார்த்தைகள்
என் நாவுக்கு இனிமை யானவைகள்; என்
வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும்
சங்கீதம் 19:10 தேனிலும் தேன்கூட்டிலிருந்து
ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளவையுமாய்
இருக்கின்றன

5. கர்த்தருடைய வசனம் களங்கமில்லாதது
1பேதுரு 2:3 (1—3) நீங்கள் வளரும்படி,
புதிதாய்ப் பிறந்த குழந்தை களைப்போல்,
திருவசனமாகிய களங்கமில்லாத
ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.

6. கர்த்தருடைய வசனம் வெளிச்சமானது
சங்கீதம் 119:105 உம்முடைய வசனம் என்

கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமாயிருக்கிறது.

7. கர்த்தருடைய வசனம் நிலைத்திருக்கிறது
1பேதுரு 1:25 (23—25) கர்த்தருடைய வசனமோ
என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் சங்கீதம்
119:89; ஏசாயா 40:8 கர்த்தருடைய வசனங்கள்
மனித வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஒளியாகவும்,
ஆவியான்மாவுக்கு வாழ்வூட்டும் சக்தியாகவும்
விளங்குகின்றன. இந்த வசனங்களை மெய்யாகப்
பின்பற்றும் போது, நம் வாழ்க்கை பயனுள்ளதாய்
மாறும். கர்த்தருடைய வசனத்தில்
நிலைத்திருப்போம்!

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக
இறைப் பணியில்



MR. SANTHOSH KUMAR

திருச்சபைச் செயலர்

நித்தம் விரும்பும் கர்த்தர் வசனம்
சுத்த பசும்பொன் தெளிந்திடும் தேன்
இதயம் மகிழும் கண்கள் தெளியும்
இருண்ட ஆத்துமா உயிரடையும்

பேதைகளிடம் ஞானம் அருளும்
தேவ புத்தகம் மேன்மை தரும்
இரவும் பகலும் இதன் தியானம்
இனிமை தங்கும் தனிமையிலும்

வேதப் பிரியர் தேவப் புதல்வர்
சேதமடையா நடத்திடுவார்
இலைகள் உதிரா மரங்கள் போல
இவர்கள் நல்ல கனி தருவார் —
சத்திய வேதம் பக்தரின் கீதம்
சுத்தர்கள் போகும் பாதையின் தீபம்
உத்தம மார்க்கம் காட்டும்

எத்தனை துன்பம் துயரம் வந்து
பக்தனை தேற்றிடும் ஓளவுதம்

THE CIRCLE OF OUR IMPACT

What is the purpose of your life?

In [Matthew 5:13-16](#), God has told us: “You are the salt of the earth. ... You are the light of the world. A city set on a hill cannot be hidden. ... Your light must shine before people in such a way that they may see your good works, and glorify your Father who is in heaven.”

As believers in Christ, God has instructed us to live our lives in such a way that we have a lasting and purposeful impact for good on the people around us.

But you may have noticed that many today are living secluded lives, interested only in satisfying their own needs, hungers, and desires. They walk among people day by day with no thought or interest in influencing or impacting them for good. This is not the way the Father intended for us to live. In the passage above, Jesus didn't suggest that we be salt and light—He told us that we are salt and light. And just as salt is used to season and alter whatever it touches—and light is used to dispel the darkness—we are commanded by Christ to “flavor” and “light” the lives of others around us by using our actions and our words to point them to the Father.

As you live your life for Christ, there are two kinds of impact you can have on the people around you: **purposeful or **passive**.**

Purposeful impact is intentional. When you determine to teach others from the example of your life that certain principles will influence them for good, that's purposeful impact. Whether it's to help them understand the truth of Scripture, help them grow in their relationship with Christ, or help them live their lives in obedience to God, purposeful impact is planned intentionally and lived out relationally as an example of good before others.



Passive impact is inactive or indifferent. When you live your life with no thought or plan for where you're going or how your actions affect the lives of others, that's passive impact. You're interested in satisfying your own selfish dreams and wishes, with no concern for what others around you think or how their lives may be impacted by the choices you make. And others may use your unintentional and passive example as an excuse to live their lives in the same way

Where does your purposeful impact begin?

At home—one of the most important things you'll ever do is live a godly life at home. As you deepen and grow in your relationship with Christ, you become a living example to your family of the faithfulness, love, and provision of God. And the spiritual treasures you leave with each of your family members will have an immeasurable and eternal impact that is both beneficial to them and pleasing to the Lord.

At work—in your conversations, with your conduct, and by your character, you reflect the Christ who lives in you. When you live with purposeful intention, you can light your workplace with the love of Christ in such a way that others are drawn to the Jesus they see being lived out in you.

With your friends—Friendships enrich your life and help you navigate the ups and downs found in each day. When you decide to live your life grounded in Christ, focused on fulfilling His calling, and resolved to living according to His instructions and commands, God will use your influence to have a profound impact on the lives of your friends.

How has God made it possible for you to impact and influence others for Christ?

Through prayer—Praying for others is one of the simplest and most important ways you can impact them for Christ. Prayer can touch anyone, at anytime, anywhere in the world. When you offer up prayer on behalf of others, God uses your influence to ripple to the ends of the earth.

Through speaking with and encouraging others—When you share what the Lord is doing in your life, you encourage others in ways you cannot even imagine. God can use your testimony and your message of encouragement to make a difference in the life of someone you never knew was in need of an uplifting word.

Through the fellowship of the church—When you fellowship and minister within your church and give to the ministry efforts outside of your church, your testimony and witness for God travel beyond the walls of the church. How far does your testimony and witness go? You will never be able to measure all that the Lord will do with your faithful offerings to and for His church.

Through the skills, abilities, gifts, and talents the Lord has given you—

God has entrusted each of us with certain skills, abilities, gifts, talents, and opportunities to impact the world for His kingdom. The more of these He's given to you, the more responsibility you have to use them for His glory—and He intends for your circle of influence to be wide and far-reaching for Him.



Final Thoughts

You are the salt of the earth; you are the light of the world. God has given you an opportunity and has commanded you to impact this world for His glory. Just as a pebble tossed in a lake ripples outward in circles beyond what the eye can see, God wants the impact and influence of your life to ripple outward in waves that will circle the globe for the sake of the gospel. From your family and friends to your co-workers, neighbors, fellow church members, and others you encounter, it's the Father's desire that your circle of impact be far-reaching and bear much fruit for the kingdom of God.



Are you ready for Him to make you as salty and as bright as you can possibly be? Will you allow Him to make your circle of impact ripple outward beyond your wildest dreams? If so, never underestimate the influence you can have when you live your life for the glory of God. View each day as an opportunity to allow Jesus Christ to live His life in and through you. As you shine your light brightly for Him, do so in such a way that the people you encounter will want to know the source of your strength, the light of your life, and the joy of your heart, today and every day.

Article By

Mr. RAVINDRA

**Men's
Fellowship**



SPORTS MEET - 2025





ருத்

தன் இரண்டு மருமகள்களையும்
அவர்களின் சொந்த
ஜனங்களிடத்திற்கும், சொந்த
தேவர்களிடத்திற்கும் போகும்படி
சொன்ன போது, ருத் நகோமியை
விடாமல் பற்றிக் கொண்டாள்.

(ருத் 1:14) மேலும் ருத் நகோமியிடம்,
“உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்;
உம்முடைய தேவன் என்னுடைய தேவன்”
(1:16) என்று கூறினாள். தனது
வார்த்தையினிமித்தம் ருத் என்பவள் மோவாப்
இனத்திலிருந்து பிடுங்கப்பட்டு அல்லது வேறு
பிரிக்கப்பட்டு இஸ்ரவேல் ஜனத்தில்
சேர்த்துக்கொள்ளப்படுகிறாள். இவ்விதமாக
சபிக்கப்பட்ட சந்ததியிலுள்ள ருத் என்னும்
ஸ்திரீ ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியில் சேர்த்துக்
கொள்ளப்பட்டாள். நாம் என்ன
விசுவாசிக்கிறோமோ, அதையே நாம் பேசுவோம்.
நம் விசுவாசம் நம்முடைய வார்த்தைகளில்
வெளிப்படும். “நீதியுண்டாக இருதயத்திலே
விசுவாசிக்கப்படும், இரட்சிப்பண்டாக வாயினால்
அறிக்கைப்பண்ணப்படும்.” (ரோமர்10:10) ஒரு
பெண், தன் கர்ப்பத்தில் குறை உள்ளதை
மருத்துவர்களால் அறிந்து, மருத்துவ
ரீதியாகவும், உலக ரீதியாகவும் தன்
கர்ப்பத்தில்உள்ள குறையினால் குழந்தை
பிறக்காது என்று தன் வாயினால் அறிக்கையிடும்
போது, அப்படியே நடக்க வாப்பிருக்கிறது.

முன்னுரை

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே, நம்முடைய
வேதாகமத்தின் முதல் சரித்திர புஸ்தகமாகிய
யோப: 14:4ல் “அசுத்தமானதிலிருந்து
சுத்தமானதை பிறப்பிக்கத்தக்கவன் உண்டோ?
ஒருலனுமில்லை” என்று வாசிக்கிறோம். நாம்
எப்படிப் பட்ட பாவிகளாயிருந்தாலும், நம்மை
பரிசுத்தப் படுத்தி, தம்முடைய ராஜ்யத்திற்கு
பாத்திரவான்களாக மாற்ற கர்த்தர் வல்லவர்
என்பதை ருத்தின் வாழ்க்கையிலிருந்து
கற்றுக் கொள்ளலாம்.

சாபத்திலிருந்து விடுதலை

கர்த்தர் மோவாபியர் யாரும் கர்த்தருடைய
சபையில் சேரக்கூடாதென்று (உபாகமம் 23:3ல்)
சொல்கிறார். ஏனென்றால் மோவாபிய ஜனங்கள்
தங்கள் பிறப்பின் நிமித்தம் சபிக்கப்பட்டிருந்தனர்.
இந்த சாபத்தின் கீழிருந்து வந்த ருத் தன்
வார்த்தையினால் சாபத்தை ஆசீர்வாதமாக
மாற்றினாள். ருத்தின் மாமியாகிய நகோமி,
தன் இரண்டு மகன்களும் மரித்த காரணத்தால்

ஆனால், மாறாக தன் கர்ப்பத்தில் குறைபாடு இருந்தாலும் சாராளுக்கு குழந்தை கொடுத்த தேவன் எனக்கும் குழந்தை தர வல்லவர் என்று வார்த்தையால் அறிக்கையிடும் போது, அவள் கர்ப்பத்தின் குறைகளை நீக்கி, வாக்குத்தத்தத்தின் சந்ததியை பெற்றெடுக்கச் செய்ய கர்த்தர் வல்லவரும் கிருபை நிறைந்தவருமாய் இருக்கிறார்.

அதைப்போல, வியாதியால் மரித்து விடுவாரென்று மருத்துவர்களால் கைவிடப்பட்ட ஒருவர், விசுவாசத்தில் பலப்பட்டு சிலுவையில் மரித்து உயிர்த்த இயேசு கிறிஸ்து எனக்குள் ஜீவிக்கிறார் , ஆதலால் நான் வியாதியிலிருந்து பிழைப்பேன் என்று வார்த்தையால் அறிக்கையிடும் போது அவருடைய வியாதியை நீக்கி, பூரண சுகம் கொடுக்க கர்த்தர் கிருபையும் வல்லமையும் நிறைந்தவராய் இருக்கிறார்.

கிறிஸ்துவுக்கு வழியை ஆயத்தப்படுத்துதல்

ரூத் தான் நினைத்திருந்தால் தனக்கு வேண்டிய ஆண் மகனை தானே தேர்வு செய்து அவள் விருப்பப்படி வாழ்ந்திருக்கக் கூடும் ஆனால் அவள் தன் விருப்பத்தை விட்டுக்கொடுத்து, நகோமிக்கு கீழ்ப்படிந்து போவாஸ் சொன்னபடி சேய்தாள் (ரூத் 2ம் அதிகாரம்) தன் வாழ்க்கையில் என்ன

நடக்குமென்று அறியாமல் இருந்த அவளை தேவன்,கிறிஸ்துவின் சந்ததியில் ஒருவளாக மாற்றினார். “உனக்கு கொஞ்சம் பெலன் இருந்தும் நீ என் நாமத்தை மறுதலியாமல்.....,” (வெளிப்படுத்துதல் 3:8)ல் சொல்லப்பட்ட வாக்கின் படி, ரூத், வேலை செய்து, தன்னையும் தன் மாமியையும் பராமரிக்க தொடங்கிய போது கர்த்தர் அவளுக்கு தயை பாராட்டினார். ரூத்தின் சிறிய முயற்ச்சியை தேவன் கண்டு அவளை ஆசீர்வதித்ததின் மூலம் போவாஸின் வாழ்க்கையில் இடம் பிடித்தது மட்டுமல்லாமல் இயேசுவின் வம்ச வரலாற்றிலும் சேர்க்கப்படுகிறாள். (மத்தேயு 1:5)

அதைப்போல, நாம் விசுவாசத்தின் மூலம் எடுக்கும் சின்ன முயற்ச்சியையும் தேவன் நமக்கு ஆசீர்வாதமாக மாற்றுவார். நம் வேலையிலும், வியாபாரத்திலும் மட்டுமல்ல, நமது மாம்ச ரீதியாகவும், ஆவிக்குரிய வாழ்க்கையிலும் நாம் ஒன்றுக்கும் பயப்படாமல் கர்த்தரையே நம்பி எடுக்கும் சின்ன முயற்ச்சியை கூட, ஆசீர்வாதமாக மாற்ற கர்த்தர் வல்லமை உள்ளவராக இருக்கிறார்.

புதிய ஏற்பாட்டின் சபைக்கு அடையாளம்

பரிசுத்த ஆவியானவர், ரூத்தை புதிய ஏற்பாட்டின் சபைக்கு நிழலாட்டமாய் குறிப்பிட்டிருக்கிறார். ஆதலால் தான் ரூத்தின்

தாய் தகப்பன் பெயர் குறிப்பிடப் படவில்லை.
ருத்தின் மரணமும் குறிப்பிடப் படவில்லை.

இது புதிய ஏற்பாட்டின் சபை தொடக்கமும் முடிவும் இல்லாதவர்கள் என்பதை காட்டுகிறது..
எபிரெயர் 7:17ல் இயேசு கிறிஸ்து, மெல்கிசேதேக்கின் முறைமையில் என்னைக்கும் ஆசாரியராயிருக்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த மெல்கிசேதேக் தகப்பனும், தாயும், வம்ச வரலாறும் இல்லாதவன். நாட்களின் துவக்கமும், ஜீவனின் முடிவும் இல்லாதவன் (எபிரெயர் 7:3) என்று சொல்லப்பட்டிருக்கிறது. புதிய ஏற்பாட்டின் சபைக்கு ஆசாரிய முறைமையின் படி துவக்கமும் முடிவும் இல்லை.

“நீங்களே அந்த ஆலயம்” என்று நம்மைப்பற்றி (1 கொரிந்தியர்3:17) ல் வாசிக்கிறோம். ரூத் புதிய ஏற்பாட்டு சபைக்கு அடையாளம். நாமோ புதிய ஏற்பாட்டு சபையாகவே இருக்கிறோம். நம்மைப் பற்றிய தீர்க்கதரிசன வசனங்கள் வெளி:7:9—17ல் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வசனங்களில் வம்ச வரலாறும், தொடக்கமும், முடிவும் இல்லை என்று இருக்கிறது. எபேசியர்1:4ல், உலக தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மை தெரிந்து கொண்டபடியே என்றுள்ளது. எனவே நாம்

உலக தோற்றத்துக்கு முன்னே தெரிந்து கொள்ளப்பட்டோம். ஆனால் தொடக்கம் தெரிவிக்கப்படவில்லை. வெளி7:17ல் நம்முடைய எதிர்காலத்தைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் முடிவு இல்லை. எனவே நாம் துவக்கமும் முடிவும் இல்லாதவர்களும், தேவனுடைய சபைக்கு அடையாளமாக அல்ல, 1 கொரிந்தியர் 3:17 ன் படி தேவனுடைய சபையாகவே வாழ்ந்து வருகிறோம். இந்த உலகம் நம்மை திக்கற்றவர்களாகப் பார்க்கலாம்.ஒரு வேளை நாம் அவர்களுக்கு தாழ்ந்தவர்களாக, ஒன்றும் இல்லாதவர்களாக தெரியலாம். ஆனால் பரலோகம் நம்மை கிறிஸ்துவின் மணவாட்டி சபையாக பார்க்கிறது. பரவோக பார்வையில் நாம் விலையேறப் பெற்றவர்கள்.

முடிவுரை

பரிசுத்த ஆவியானவர் என்ற ஒருவருக்குள், சாபத்திலிருந்து விடுதலை, கிறிஸ்துவுக்கு வழியை ஆயத்தப்படுத்துதல், புதிய ஏற்பாட்டின் சபைக்கு அடையாளம் இவையெல்லாம் அடங்கியிருக்கிறது. பரிசுத்த ஆவியானவரின் கீழ் நாம் இருப்போமானால் இந்த எல்லா ஆசீர்வாதங்களுக்கும் நாம் சுதந்திரவாளிகளாயிருப்போம். கர்த்தர் தாமே நம்மெல்லாரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Article by

MRS. ASHOK BLESSY PEARL

Women's Fellowship

இயேசுவின் சீடர்களில் மிக முக்கியமானவரான பேதுரு பெஞ்சாமிதா நகர யூதர். இவர் திருமணம் செய்திருந்தார் என்றும், மனைவியின் பெயர் கன்கார்டியா என்றும் மரபுவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மீன்பிடி தொழிலைச் செய்து வந்த இவர், தூஷிக்கப்பட்டதும், வீட்டையும் தொழிலையும் விட்டு விட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தார்.

பேதுரு உணர்ச்சிகளால் தூளப்பட்ட மனிதர். காரணகாரியங்களை தூராய்ந்து பார்ப்பதை விட உணர்ச்சிகளின் விவகத்தில் செயல்படக் கூடியவராகவும், ஒரு குழந்தையைப் போன்ற மனநிலை உடையவராகவும் சித்தரிக்கப்படுகிறார்.

ஒரு முறை இயேசுவின் சீடர்கள் படகில் வெகுதூரம் சென்று விட்டனர். அது ஒரு நள்ளிரவு. இயேசு கடல் மீது நடந்து படகை நோக்கிச் சென்றார். அப்போது அதைக் கண்ட பேதுரு உணர்ச்சிவசப்பட்டவராக தானும் கடலில் குதித்து இயேசுவை நோக்கி நடந்தார்.

இயேசு தான் சிலுவையில் தூறையப்படப் போகும் நிகழ்ச்சியை சீடர்களுக்கு முன்னமே துறிவித்தார். அப்போது உணர்ச்சிவசப் பட்ட பேதுரு "தூண்டுவீர், இது விவாண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது" என படபடத்தார்



ஒரு முறை இயேசு சீடர்களிடம், "தான் யார் என நினைக்கிறீர்கள்?" என்று கேட்டார். சீமோன் பேதுரு சட்டென, "நீர் மொசியா, வாலும் கடவுளின் மகன்" என்று பதில் சொன்னார்.

இயேசு அவரிடம், "எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக மின்னகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார்" என்று சொல்லி சீமோன் எனும் அவரது பெயரை பேதுரு என்று மாற்றினார். இயேசு தனது கடைசி இரவு உணவின் போது சீடர்களின் கழுவினார். பாதங்களைக் பேதுருவின் பாதங்களைக் கழுவ வந்த போது, 'நீர் என் கால்களைக் கழுவ விடவே மாட்டீன்' என்று தடுத்தார். இயேசுவோ, பின்னர் 'அப்படியானால் தூண்டுவீர், என் கால்களை மட்டும் அல்ல, என் கைகளையும் தலையையும் கூடக் கழுவும்'. என்றார்.

கெத்சமொனை தோட்டத்தில் இயேசு கைது செய்யப்பட்ட போது தன்னுடைய வரனை உருவி

சேவகன் ஒருவனுடைய காதை வெட்டித்
துண்டாக்கினார். இயேசு தானே மீண்டும் ஒட்ட
வைத்து பேதுருவீடம், "வாளை உறையில் போடு.
தந்தை எனக்கு அளித்த துன்பக் கிண்ணத்திலிருந்து
நான் குடிக்காமல் இருப்பேனா?" என்றார்.

இயேசு தனது மரணத்தைப் பற்றி முன்னறிவித்த
போது, "துண்டவரே, உம்மோடு
சிறையிடப்படுவதற்கும் ஏன், சாவதற்கும் நான்
தயத்தமாய் உள்ளேன்" என விரவசனம் பேசினார்.
இயேசுவோ, "பேதுருவீவ, இன்றிரவு, 'என்னைத்
தெரியாது' என மும்முறை நீ மறுதலிக்குமுன்
சேவல் கூவாது" என்றார்.

இயேசு கைது செய்யப்பட்டார். விசா ரணை
நடக்கிறது. கூடத்தின் வெளியே பேதுருவை
காவலாளியும், பணிப்பெண்ணும் பார்க்கிறார்கள். நீ
இயேசுவின் சீடர் தானே எனும் கெள்விக்கு,
"அவரை எனக்குத் தெரியவீவ தெரியாது" என்று
மூன்று முறை மறுதலித்தார். அப்போது கோழி
கூவியது. தனது தவறை சட்டென உணர்ந்த
பேதுரு மனம் கசந்து கண்ணீர் விட்டு அழுதார்.

இந்த நிகழ்ச்சி பேதுருவை வெருவாகப்
பாதித்தது. அதன் பின் ஓவ் வெளாரு நாள் சேவல்
கூவும் போதும் அவர் மனமுடைந்து அழுதார்
என்கிறார் அவரோடு பணிபுரிந்த ரோமாபுரி
கிளமன்ட்ஸ். பேதுரு தன் மீதான நம்பிக்கையை
முழுவதும் உடைத்து விட்டு இறைவனில்

சரணடைந்தது அப்போது தான். எனவே தான்
அவரால் மிகப்பெரிய பணி துற்ற முடிந்தது.

தூய துவியினால் நிரப்பப்பட்டு அவர் எருசலேமின்
வீதிகளில் தனது துரம்ப நற்செய்தி அறிவித்தலை
நிகழ்த்திய போது திருமுழுக்கு பெற்று அவரோடு
இணைந்தவர்கள் மூவாயிரத்துக்கும் மேல்.
அத்தனை துற்றலுள்ளவராக அவர் மாறினார்.
பிறவி முடவனை நடக்கச் செய்து இயேசுவுக்குப்
பின் முதல் புதுமையை துரம்பித்து வைத்தவரும்
பேதுருவீவ. ஒரு விலகலக்காரப் பெண்ணிடம்
'இயேசுவைத் தெரியாது' என்று ஒரு காலத்தில்
மறுதலித்தவர். பின்னர் தலைமைக்குருக்கள்,
மூப்பர்கள், அரசு அதிகாரிகள் இவர்கள்
முன்னிலையிலெல்லாம் இயேசுவைப் பற்றி
கதிரியமாய்ப் பேசுவவராக மாறினார்.

சிரியாவிலுள்ள அந்தியோக்கியா, பின்னர் ரோமில்
பிராயராக பணியாற்றியதாகவும், அவரது மனைவி
நற்செய்தி அறிவித்தலில் அவரோடு இருந்ததாகவும்
மரபுச் செய்திகள் தெரிவிக்கின்றன. நீரோ
மன்னனின் துட்சிக் காலத்தில் அவர் சிலுவையில்
அறையப்பட்டு கொல்லப்பட்டார். சிலுவையில்
அடிக்கப்படும் போது, "கடைசியாக எனக்கு ஒரே
ஒரு விண்ணப்பம். இயேசுவைப் போல மரிக்க
எனக்கு அருகதையில்லை. எனவே சிலுவையில்
என்னைத் தலை கீழாய் அடித்துத் தொங்கவிட்டுக்
கொல்லுங்கள்" என விண்ணப்பம் வைத்து,
அப்படியே இறந்தார் என்கிறது வரலாறு.

வாடிசன் நகரில் இருக்கும் ஜலயம் இவரது
கல்லறையின் மீடல் கட்டப்பட்டதே.

தவறுகளுக்காக மனம் வருந்தி மன்னிப்புக்
கேட்டு, தூய ஜுவியால் நிரப்பப்பட்டு, இறை
வீசுவாசத்தில் நிலைத்திருந்து, இயேசுவுக்காகவீ
வாழும் மன நிலை யைக் கொள்ள வேண்டும்.
என்பதே பேதுருவின் வா ழ் க் கை செய்தியாகும்.
சொல்லும்.

Article by

MRS. AJINSHA

"do not be anxious about
anything, but in everything by
prayer and supplication with
thanksgiving let your requests
be made known to God."

Philippians 4:6

JANUARY WINNERS

KIDS COLORING

*Jesil Bernice, Patricia,
Bernicia, Hazel Hartlyn, Efrain*

FIND THE WAY

*Jasil Bernice
Hazel Hartlyn
Elfina, Patricia,
Bernicia, Efrain*

WORD SEARCH

*Jasil Bernice, Hazel Hartlyn
Elfina, Efrain*

CROSS WORDS

Elfina, Efrain, Patricia, Bernicia



This image and the title don't need any explanation by words.

Here is a modern fairy tale by Laurel Sprenger which is modified a bit by me.

Once upon a time there was a girl whose heart was broken. She kept it by her bedside in a carved wooden box because she no longer had any use for it inside her body. She had tried, over the years, to mend her heart with tape, glue, or even needle and thread but nothing ever seemed to work. So, it stayed in its box, and life went on without it.

The girl remembered a time when her heart had been full, and vital, and vibrant. It had lived inside her body then, and she had felt things that were lost to her now. To the girl, that time seems like a dream, viewed through a mist, and very far away.

She had given her heart away too freely. She knew that now. She had given it away to anyone who'd wanted it, and it always came back bruised, or dented, or finally cracked right in two. Now, she was sure, no one would want it ever again.

Then, one day, someone came into the girl's life and asked only for her heart. But the girl denied giving HIM the broken heart. He came day after day asking the girl for her heart. One day, after one of his visits, the girl sat on her bed and opened the carved wood box that held her heart. It sat on a strip of dingy white satin, broken and battered, not even really resembling a heart at all.

And the girl tried to imagine giving her heart to the man who wanted it. She tried to picture his face when he opened the box and found this ruined thing inside, instead of a real heart. And she slammed the lid down hard, and fastened the box closed tight, and tried not to think of it.

But the man came back each day and asked, politely, if he might have her heart. She offered him other best things of what she had. But he refused them all. He told her that those things were beautiful, but that he didn't want them. He insisted her agony to give him the heart.

With much agony and shame the girl gave the box with broken heart into the HANDS of the man.



The man asked her if he might open the box and the girl though frightened said that he could. Gently, the man lifted the box's wooden lid and stared down at its contents. For a moment the man said nothing at all, and the girl was sure he would turn her away, now that he knew the state of her heart.

But, instead, he turned to her with shining eyes and lifted the heart out of its box and held it in HIS palm. And he asked her to come closer so that she could look at it too.

The girl looked down at her heart in his hand and her eyes widened in surprise. The man took possession of her heart and placed it inside the girl's body where it began to beat. It was **NEW and WHOLE.**

HERE ENDS THE STORY

As per the Tale, the story ends here but according to me **THE STORY STARTS HERE.....**

Yes, my friends. I would like to compare us with the fairy tale girl. Most of us have broken hearts due to various reasons. That is not an err. But we try to hold our broken hearts with all pains and griefs within ourselves.

There is a **MAN (JESUS)**, who is knocking at your door every second, every minute, every hour, every day and awaiting just for you to handover your broken hearts into **HIS HANDS** so that he can mend it and give it back to you with brand new heart and happiness.

Life's storms can feel overwhelming, but these verses assure us that God will never abandon us. **He will walk with us through even the darkest valleys, providing strength and protection.**

Psalms 34:18 "The LORD is close to the broken-hearted and saves those who are crushed in spirit".

Psalms 147:3 "He healeth the broken in heart, and bindeth up their wounds"

"I consider that our present sufferings are not worth comparing with the glory that will be revealed in us - Romans 8:18"

While heartbreak can feel unbearable in the moment, this verse reminds us that our suffering is temporary.

One day, we will experience eternal glory that far outweighs any pain we've endured.

ARE YOU READY TO SUBMIT AND SURRENDER YOUR BROKENNESS?

Article by

Youth Fellowship

THE LOST COIN

Once, there was a woman who lived in a small village. She had ten silver coins, each representing a significant part of her savings, and she treasured them deeply. One day, as she counted her coins, she realized that one was missing. She was devastated. The coin was precious to her, and she could not bear the thought of losing it.

She searched her home, turning over every stone, sweeping every corner, and searching through every nook and cranny. Despite the darkness of the evening, she did not give up. The search grew more intense with each passing hour. Her heart burned with the desire to find the lost coin.

Finally, after what seemed like an eternity, she heard a small clink—there, on the floor beneath a table, lay the missing coin. Her joy was indescribable. She ran to her neighbors and friends, telling them, "Rejoice with me! I have found the coin that was lost!" Jesus, who had been watching her, smiled and said, "Just so, I tell you, there is joy before the angels of God over one sinner who repents."

Jesus seeks us out with the same relentless love and determination as the woman searched for her lost coin. When we are lost, He does not rest until He brings us back into His fold. No matter how far we may stray or how hidden we may feel, His love never gives up on us. Faith in Jesus means trusting that He will always find us and restore us, no matter how lost we may feel.

Article by

MRS. ISWARYA OBED



SPORTS MEET - 2025



1 KINGS 12- 22

1 இராஜாக்கள் 12-22

FEBRUARY '25 - QUESTIONS

1. இஸ்ரவேலர் கல்லெறிந்துக் கொன்ற பந்தி விசாரிப்புக் காரன் யார்?
2. தேவனுடைய மனுஷன் எந்த மரத்தின் கீழ் உட்கார்ந்து இருந்தான்?
3. எந்த எகிப்தின் ராஜா எருசலேம் ஆலயத்தின் பொக்கிஷங்களை எடுத்துச் சென்றது?
4. ராமாவின் கற்களையும் மரங்களையும் எடுத்து வர பறைமுறை இருவித்தது யார்?
5. யோசுவா சொன்ன சாபத்தினால் இறந்தவர்கள் யார்?
6. வாய்க்காலில் இருந்த தண்ணீரை நக்கிப் போட்டது எது?
7. சாறியாத் விதவைப் பொறுக்கின விறகு எத்தனை?
8. எலிசாவின் தகப்பன் பெயர் என்ன?
9. ஆப்பேக்கிலே எத்தனைப் பேரின் மேல் அலங்கம் விழுந்தது?
10. யார் மாம்சத்தை நாய்கள் சாப்பிடும்?
11. யாருடைய கப்பல்கள் உடைந்து போயின?

ஒவ்வொரு மாதமும் மன்னாவிற்கான விடைகள், அதின் அதிகாரம் மற்றும் வசனமும் குறிப்பிட்டு அம்மாதம் 15ம் தேதிக்கு முன் சமெயில் அல்லது வாட்சப் மூலமாக கீழ்க்கண்ட தலைப்பில் அனுப்பி வைக்கவும்.

ஜனவரி-2025 மாத வினாவிற்கான விடைகள்

1. 1இராஜா 1:38,39
2. 1இராஜா 2:36,37
3. 1இராஜா 3:13
4. 1இராஜா 4:32
5. 1இராஜா 5:14
6. 1இராஜா 6:34
7. 1இராஜா 7:21
8. 1இராஜா 8:63
9. 1இராஜா 9:16
10. 1இராஜா 10:29
11. 1இராஜா 11:14,23,26


டிசம்பர்-2025 மாத வினாவிற்கான விடைகள் எழுதியவர்கள்

திருமதி. பியூலா ஏசுராஜ்,
திருமதி. ஜெனியர் பால்,
திருமதி. பிப்ளின் நெல்சன்,
திருமதி. ஜெயின் ராஜுவேல்,
திருமதி. ரோஸ்மேரி,
திருமதி. ராதிகா செல்வக்குமார்,
திருமதி. ரேனா ஜோஸ்,
திருமதி. ஜோனில் ஹெர்சல்,
செல்வி. லிஜின்னா

Name: _____

Date: _____

Kids Coloring




Spot the Difference

Name :

Spot 8 differences between the two pictures.



1 Corinthians 13 Love Is Bible Word Search Puzzles



Word Bank

LOVE

JESUS

CHRIST

GLORIFY

CORINTH

SELFLESS

PATIENT

KINDNESS

CYMBAL

CHURCH


GIFT

GOD

Name :

CROSS WORDS

Name : _____



ACROSS

- 3 Destination of Israelites (2 words)
4 Rules that God gave to Moses (2 words)
6 Wife of Moses
9 Death of all Egyptian ____ (final plague)

- 11 Jewish holiday with origin in Exodus
12 Egyptian ruler
15 Waters parted by God (2 words)
16 Second plague
17 God called Moses from a burning ____

DOWN

- 1 Pillar of ____ (nighttime guide)
2 Food supplied by God
4 Number of plagues on Egypt
5 Ninth plague
7 Sister of Moses
8 A land flowing with milk and ____
10 Eighth plague
13 Brother of Moses
14 ____ of the Covenant

FEBRUARY - 2025

02-FEBRUARY	Mr. Naveen
02-FEBRUARY	Ms. A. Jessica D/o Mr. Ashok Kumar
03-FEBRUARY	Mr. Noble Selvan
03-FEBRUARY	Ms. Y. Jebisha Shermi
07-FEBRUARY	Mrs. K.S. Abisha
08-FEBRUARY	Mrs. Ivy Jasmine
12-FEBRUARY	Rev. M. Christopher Rajendran
13-FEBRUARY	Mr. S. Jenson Bose
14-FEBRUARY	Ms. Jayne John Joseph D/o Mr. John Joseph.
14-FEBRUARY	Ms. Joy Lilian D/o. Mr. Lenin.
15-FEBRUARY	Ms. Patricia Leenus Obed D/o Mr. Leenus Patrick Obed
16-FEBRUARY	Ms. Gianna Isabel D/o Mr. Prasanna Kumar. M
17-FEBRUARY	Mr. Sunith Samuel
19-FEBRUARY	Ms. Pearlyn Ronia Prince D/o Mr. Prince Pitchiah.
20-FEBRUARY	Ms. Liana Ann Samuel D/o Mr. Sunith Samuel
20-FEBRUARY	Master. Jason Eric S/o Mr. Daniel Durai Singh
21-FEBRUARY	Mr. D. Samuel
21-FEBRUARY	Mrs. Jeba Malar Roselin Vijay
22-FEBRUARY	Mrs. Jeyantha
23-FEBRUARY	Mrs. Ebenesar Sahayan Samuel
24-FEBRUARY	Ms. P. Sherine Carol D/o Mr. Prabhu William Carry. N
25-FEBRUARY	Ms. Mukila

*"For through wisdom your days will be many, and years
will be added to your life." -proverbs 9:11*

25-FEBRUARY	Ms. Hazel Hartlyn D/o Mr. Herchil Harish.
25-FEBRUARY	Mrs. Babitha Babu
25-FEBRUARY	Mr. Leenus Patrick Obed
25-FEBRUARY	Dr. N. Giftus Marvin
25-FEBRUARY	Master. Aaron John Samuel S/o Mr. Vinith Samuel. J
26-FEBRUARY	Master. Lokesh S/o Mr. Sankaran Chinniyan
27-FEBRUARY	Mrs. Dienshan
28-FEBRUARY	Master. Ridhun Yojit S/o Mr. Sathish Kumar. T
28-FEBRUARY	Master. Vijay Das S/o Mr. S. Devadhas

FEBRUARY

Wedding

ANNIVERSARY

03- FEB

Dr. Godwin Devadhas Packiaraj
&
Mrs. Jean Chris

03- FEB

Mr. J. Augustin
&
Mrs. V.T. Nithya

11- FEB

Mr. Justin Oliver
&
Mrs. Sahila Grace Justin

12- FEB

Mr. A. Vijay
&
Mrs.. Jeba Malar Roselin Vijay

22- FEB

Mr. Bakkiyam
&
Mrs. ArputhaMary Sandanam

24- FEB

Mr. A. Ravichandran
&
Mrs. R. Muneeswari

"Two are better than one, because they have a good return for their labor: If either of them falls down, one can help the other up."

-Ecclesiastes 4:9-10



SPORTS MEET - 2025



Galaxy S24 Ultra



Galaxy S24 Ultra



EDITOR

THE PRESBYTER - CSI TAMIL PARISH-ALAIN, UAE

TEL: +971 (3) 766 8353 | MOB: 056 7668 348

Email: csitcalain@gmail.com

Web: csitamilparishalain.org

STRICTLY FOR INTERNAL CIRCULATION ONLY

WE

*give thanks
to*

GOD

always for all of you,

CONSTANTLY

mentioning you

in our

PRAYERS

1 THESSALONIANS 1:2